

August 09, 2025

National Stock Exchange of India Limited Exchange Plaza Bandra Kurla Complex (BKC) Bandra (east) Mumbai - 400051	BSE Limited Phiroze Jeejeeboy Towers Dalal Street Mumbai - 400001
Symbol: EQUITASBNK	Scrip Code No.: 543243 and 976218 & 976979

Dear Sir/Madam

Sub: Intimation regarding Newspaper Publication

Please find enclosed herewith the copies of newspaper publication on Unaudited Financial Results of Equitas Small Finance Bank Limited (the Bank) for the quarter ended June 30, 2025 published today i.e., on Saturday, August 09, 2025 in Financial Express (all editions) and Makkal Kural (Tamil Nadu edition).

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully,

For Equitas Small Finance Bank Limited

N Ramanathan
Company Secretary
Encl: a/a



BEYOND BANKING

When you bank with us, you contribute towards a better society.

Equitas Small Finance Bank Limited
(Previously known as Equitas Finance Limited)

4th Floor, Phase II, Spencer Plaza, No.769, Mount Road, Anna Salai, Chennai, Tamil Nadu, India - 600 002

T: +91 44 4299 5000 | F: +91 44 4299 5050 | corporate@equitas.in | www.equitasbank.com | Toll Free: 1800 103 1222 | CIN No: L65191TN1993PLC025280


DII's double efforts as mkts stay on edge

ANANYA GROVER
Mumbai, August 8

INFLOWS FROM DOMESTIC
institutional investors (DIIs) into equity markets have doubled since US President Donald Trump started announcing significant tariffs on imports. Since July 30, the US has imposed a total of 50% tariffs on Indian goods.

The average daily inflow of DIIs has risen 148% to ₹6,166.89 crore in the previous seven sessions. The average daily inflow from July 1-30 stood at ₹2,480.90 crore while the same for June was ₹3,460.66 crore. The Sensex has fallen 2% since July 30 closing.

After Trump announced



25% tariffs on July 30, DIIs pitched in aggressively the next day and bought shares worth ₹6,372.71 crore.

On August 6, after he announced an additional 25%

Zomato on Thursday.

Meanwhile, foreign portfolio investors have net sold shares worth ₹9,837.41 crore so far in August. However, on Friday, they turned net buyers of ₹1,932.81 crore due to large deals in Bharti Airtel.

Swarup Mohanty, CEO of Mirae Asset Mutual Fund, sees DII inflows only rising from here. "There is a lot of money to be put in thanks to the SIP money and we are very lucky to be sitting there."

On Friday, the Nifty 50 and Sensex closed nearly 1% lower at 24,363.30 points and 79,857.79 points, respectively.

Vinit Bolinjkar, head of research at Ventura Securities, said if the situation does

not improve, DII buying will slow down as people may start becoming more circumspect about continuing their SIPs.

He sees the Nifty falling to 24,100 mark very quickly, as it is hitting new lows every day. Investors should use this opportunity to consolidate, he said.

Sudip Bandyopadhyay, group chairman of IndiTrade Capital, said the US is the largest market and it will be difficult if the access becomes difficult. "We are already seeing FPI exodus, we can only hope that DII flows sustain," he said, adding that the volatility will continue and investors should focus on domestic sectors.

NSDL shares zoom 63% over IPO price

FE BUREAU
Mumbai, August 8

SHARES OF NATIONAL Depositories have gained nearly 63% from its IPO price in just three sessions after making the market debut. On Friday, the stock closed nearly 16% higher at ₹1,300.30. It had added 20% and 17% in the past two sessions.

The rally has left investors with a choice: Whether to cash out while gains are hot, or hold on in hopes of a deeper run.

According to analysts, investors should consider holding the NSDL stock for long term, given the firm's strong fundamentals and the leadership position in the depositary segment.

"NSDL stands out as the strongest player in the institutional segment, with a commanding share in custodial and depository services for MFs, insurance firms, banks and FPIs," said a note by Prashanth Tapse, senior vice president, (research), Mehta Equities.

Gold hits all-time high of ₹1.03 lakh

PRESS TRUST OF INDIA
New Delhi, August 8

broader geopolitical tensions." Abans Financial Services CEO Chintan Mehta said.

Silver prices rallied ₹1,000 to ₹1,15,000 per kg (inclusive of all taxes) on Friday. It had settled at ₹1,14,000 per kg on Thursday. The white metal has added ₹5,500 per kilogram in the last five sessions.

According to Saumil Gandhi, senior analyst, commodities, HDFC Securities, gold's rally is fuelled by worries about the global economic outlook, particularly following the implementation of Donald Trump's new tariffs on Thursday.

On the MCX, the most traded gold futures for October contracts appreciated ₹782 or 0.77% to hit a fresh peak of ₹1,02,250 per 10 gram. Subsequently, the December contracts rallied ₹849 or 0.83% to hit a lifetime high of ₹1,03,195.

FROM THE FRONT PAGE

Sebi chief: Independent directors...

PANDEY LIKENED A company to a ship with the CEO at helm, confidently steering towards quarterly targets. The engines are roaring, the markets are shifting, the weather is unpredictable. The questions are who is watching the compass, who is scanning the horizon for ethical fog, for reputational storms, for regulatory icebergs.

"It's not enough to move fast. We have to move in the right direction. That is the very purpose of corporate governance. Now imagine that ship isn't steered by just one captain, but a team, each with different instruments, different vantage points, but a shared responsibility to keep the journey safe, legal, and honorable. That team is the board," he said.

Directors are to act with integrity and purpose, question and engage with management without bias or hesitation, and offer thoughtful scrutiny of strategy and risk. Boards should think independently, apply sound judgement, and uphold the interests of

stakeholders.

"The foundation is strong. But a foundation is not a fortress. Boards devote significant time to review compliance, while important signals about organisational culture are barely discussed. Independent directors sit at the table. Are they being heard? We have diversity on paper. Do we have diversity of thought?" he asked.



"The world has fundamentally changed. Startups go public with soaring valuations but no profit history. AI models make pricing and hiring decisions. Reputational damage spreads faster than we can respond. Boards, however, haven't evolved at the same pace. Independent directors should be picked from beyond familiar networks and known circles."

"We must embrace governance technology. Let's stop viewing digital tools as burdens or threats. Imagine dashboards that track employee exits, whistleblower complaints, ESG trends, or vendor concentration risks," he said. True board strength comes from friction, respectfully managed, optimal and constructive, he added.

Crypto startups ride global wave of optimism



INVESTOR SENTIMENT HAS also improved, though with a sharper focus on trust, compliance and innovation. Web3 startups in India — that focus on building blockchain-based applications and platforms — raised \$564 million in 2024, a 109% jump from the previous year, according to the India Web3 Landscape Report 2024 by Hashed Emergent. "Crypto winter didn't kill optimism, it just killed the hype. The blind speculative frenzy is over, and what's left is a quieter, more grounded optimism. Investors are not anti-crypto, they are just done funding fantasy," Milan Sharma, founder and MD, 35North Ventures, said.

Beyond exchanges, sectors such as Web3 infrastructure, real-world asset tokenisation, stablecoins, developer tools, and decentralised platforms integrating AI are drawing interest. Some firms, like CoinDCX through its BitOasis acquisition, are expanding into regions with friendlier regulation. Since joining hands, BitOasis has seen trades rise 30%, volume 40%, and revenue 50%.

Govt withdraws I-T Bill in Lok Sabha

REFERRING TO OVER 330 changes to the original Bill recommended by the panel, select committee chair Baijayant Panda had told FE that a few hundred more words could bring total clarity, further simplify tax compliance and help expand India's taxpayer base.

With regard to long-term capital gains (ITCG), the revised Bill will likely address some confusion over the applicability of the 18.5% (instead of 12.5%) alternate minimum tax (AMT) provision on LLPs which are not claiming any deductions. In the existing I-T Act, it applied to LLPs claiming certain deductions only. Since the Bill is only for

simplification and not for policy change, this would be suitably addressed, sources said.

The select panel's report sought restoration of deduction with regard to inter-corporate dividends, a benefit currently available to companies, including those under the general 22% corporate tax, and not just for those paying a concessional rate of 15%. The revenue department said the omission with respect to 22%-tax firms was not deliberate, and would be corrected.

Another important suggestion of the panel, which has been accepted by the government, is to make the application of the

General Anti-Avoidance Rules (GAAR) context-specific, rather than indiscriminate.

Yet another important change proposed by the panel is with regard to the facility for carry-forward of losses of companies that are not substantially publicly held. Under Section 79 of the I-T Act, such companies cannot carry forward and set off past losses if there was any change in shareholding during the year, unless the same shareholders held at least 51% of voting power on the last day of both the loss year and the previous year.

The committee observed that the current mandatory requirement to file a return solely for the purpose of claiming a refund could inadvertently lead to prosecution, particularly for small taxpayers whose income falls below the taxable threshold but from whom tax has been deducted at source.

The committee recommends to provide flexibility for allowing refund claims in cases where the return is not filed in due time.

Beyond exchanges, sectors such as Web3 infrastructure, real-world asset tokenisation, stablecoins, developer tools, and decentralised platforms integrating AI are drawing interest. Some firms, like CoinDCX through its BitOasis acquisition, are expanding into regions with friendlier regulation. Since joining hands, BitOasis has seen trades rise 30%, volume 40%, and revenue 50%.

RR SHRAMIK

RAM RATNA WIRES LIMITED

(CIN: L31300MH1992PLC067802)

Regd. Off.: Ram Ratna House, Victoria Mill Compound (Utopia City), Pandurang Budhkar Marg, Worli, Mumbai – 400 013. Tel: +91 - 22 - 2494 9009/ 2492 4144 Email Id: investorrelations.rwl@rrglobal.com • Website: www.rrshramik.com

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2025

(₹ in lakhs unless otherwise stated)

Sr. No.	Particulars	STANDALONE			CONSOLIDATED			
		Quarter Ended		Year Ended	Quarter Ended		Year Ended	
		30.06.2025	31.03.2025	30.06.2024	31.03.2025	30.06.2025	31.03.2025	
		(Unaudited)	(Refer Note 2)	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Refer Note 2)	(Unaudited)
1.	Total income from operations (net)	96040.08	93194.76	88091.14	362267.94	98246.90	95674.50	89154.06
2.	Net Profit (before tax, Exceptional and / or Extraordinary items)	2066.76	2756.97	2321.37	9810.49	2239.66	2964.86	2256.09
3.	Net Profit (before tax, after Exceptional and / or Extraordinary items)	2066.76	2756.97	2321.37	9810.49	2239.66	2964.86	2256.09
4.	Net Profit after tax (Share of Owners of the Company) (after Exceptional and / or Extraordinary items)	1453.79	1755.75	1698.33	7172.32	1545.68	1799.09	1659.32
5.	Total Comprehensive Income (Share of Owners of the Company)	1411.34	1813.52	1689.12	6486.96	1500.36	1844.89	1609.27
6.	Equity Share Capital	2202.10	2202.10	2200.00	2202.10	2202.10	2200.00	2202.10
7.	Reserves excluding Revaluation Reserves as at Balance Sheet date				46635.84			45979.13
8.	Earnings per share*							
	- Basic (in ₹)	3.12	3.77	3.65	15.39	3.31	3.86	3.56
	- Diluted (in ₹)	3.11	3.76	3.64	15.37	3.31	3.86	3.56
								15.06
								15.04

*Basic and Diluted Earnings per share are not annualised except for the year ended 31st March, 2025.

Notes:

- The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on 7th Aug, 2025.
- The figures for the quarter ended 31st March, 2025 are the balancing figures between the audited figures in respect of the full financial year and published year to date unaudited figures upto the third quarter of the previous financial year, which was subjected to limited review by the Statutory Auditors.
- The above is an extract of the detailed format of Statement of Standalone and Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended. The full format of the Statement of Standalone and Consolidated Financial Results are available on the stock exchange websites: www.bseindia.com, www.nseindia.com and also on the Company's website www.rrshramik.com. The same can be accessed using the QR code provided below.

EQUITAS SMALL FINANCE BANK LIMITED
Regd. Office: 4th Flr, Phase II, Spencer Plaza, No. 769, Mount Rd, Anna Salai, Chennai-2
CIN: L65191TN1993PLC025280 | Ph: +91 44 4299 5000 | www.equitasbank.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2025 (₹ in Lakhs)

Sl. No.	Particulars	Quarter Ended		Year Ended	
---------	-------------	---------------	--	------------	--

